

May

19

தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்”: செ.பத்மநாதன்

≡ Category: [நேர்காணல்கள்](#), [செய்திகள்](#) | ≡



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது” எனவும் ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

‘விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்’ எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கௌரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

« [நாளை தேசிய விடுமுறை தினம்](#) | [Home](#) | [இலங்கையில் இன்னும் போர் முடியவில்லை- நோர்வே](#) »

Related posts:

- Will be added soon here...
-

உங்கள் கருத்து

This entry was posted on Tuesday, May 19th, 2009 at 6:20 am and is filed under [நேர்காணல்கள்](#), [செய்திகள்](#). You can follow any responses to this entry through the [RSS 2.0](#) feed. You can [leave a response](#), or [trackback](#) from your own site.

6 Comments so far

1. Tamil on May 19, 2009 8:26 am

இவர் அனைத்துலக வி"யா"பாரங்களுக்கான பொறுப்பாளர் அதனால் அப்படித்தான் கூறுவார் நம்புவதற்கும் கொடுப்பதற்கும் "மா"க்கள் இருக்கும் வரை

2. thurai on May 19, 2009 8:44 am

//எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்//

உங்கள் போராட்டம் பக்கத்திலை உள்ள இந்தியாவிலும் முடியாது. இலங்கையிலும் முடியாது. புலத்தில்வாழும் மக்கள் உங்களிற்கு பணம் தரும் வரை தொடரும்.

துரை

3. பார்த்திபன் on May 19, 2009 9:24 am

கண்கெட்ட பிறகு தூரிய வணக்கம் செய்கின்றாரா?? ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு புலிகளிடம் பலர் பலமுறை கூறிய போது வீரவசனங்கள் பேசி விட்டு இன்று யார் காதில் பூச் சுற்றுகின்றார்?? பிரபாகரனின் அடையாளம் காணப்பட்ட உடலம் முழுமையாகவே DAN தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றது. மீண்டும் மீண்டும் தமிழர்களை முட்டாள்களாக்கவே முயற்சிக்கின்றார் இவரும் புலத்துப் புலன் இழந்த புலிஆதரவுகளும்.

4. Ameer on May 19, 2009 10:07 am

Lie!! lie!! Lie.....one day you can fly.This is what happen to Praba. As a srilankan what I observe is, this Bloody tigers death was remarakable.

How many time he broken the ceasefire agreement,now you said our guns are silence.

But NOW THE ARMY GUNS ARE NOT SILENCE FOR YOU?? YES ITS TRUE YOU WILL BE ALIVE IN HELL.

5. பார்த்திபன் on May 19, 2009 10:59 am

இராணுவம் ஆயுதபாணிகளாக இருந்த புலிகளுடன் தான் போராடிக் கொன்றொழித்துள்ளார்கள். ஆனால் அன்று புலிகள் நிராயுதபாணிகளாக்கப்பட்ட ரெலோ உறுப்பினர்களை மிருகத்தனமாக மிகவும் கேவலமாக கொன்றொழித்ததை வேண்டுமானால் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்கள் என்று சொல்லலாம். எனி உங்கள் எந்த புலுடாக்களும் எடுபடப் போவதில்லை.

6. நண்பன் on May 19, 2009 11:22 am

புலிகள் தொடர்ந்து பொய் சொல்லி வந்தனர். தொடர்ந்தும் அதையே செய்ய முயல்கின்றனர் என்பதையே கேபீயின் செவ்வி சொல்கிறது. உங்களை நம்புவோர் மடையர்கள் என்று சொல்வது போல நீங்களும் மடையர்கள்தான்.

பிரபாகரனின் உடலத்தை சவேந்திர சில்வா அடையாளம் கண்டுள்ளார். அத்தோடு அது

பிரபாகரனது என போராளிகளால் மற்றும் ஏற்கனவே சரணடைந்தவர்களால் உறுதி செய்யப்பட்டு விட்டது. அரசின் ராஜதந்திர அமைதி , புலத்து புலி பிரமுகரது உண்மையான முகத்தைக் காட்டிவிட்டது. உண்மையை ஏற்றுக் கொள்வதில்தான் உங்கள் நம்பகத் தன்மை மக்களிடம் எடுபடும் எனும் தத்துவத்தைக் கூட தெரியாத ஒருவர் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்?

Name (required) _____

Email (required) _____

Website _____

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

English பாமினி உச்சரிப்பு

அனுப்புக

வகைகள்.....:

எழுதுபவர்கள்:

பழயவை

- [May 2010](#) (87)
- [April 2010](#) (229)
- [March 2010](#) (239)
- [February 2010](#) (266)
- [January 2010](#) (222)
- [December 2009](#) (345)
- [November 2009](#) (342)
- [October 2009](#) (407)
- [September 2009](#) (850)
- [August 2009](#) (741)
- [July 2009](#) (714)
- [June 2009](#) (786)
- [May 2009](#) (1061)
- [April 2009](#) (910)
- [March 2009](#) (843)
- [February 2009](#) (739)
- [January 2009](#) (701)
